




JAMAAT UL SAHIH AL ISLAM – TAMIL NADU



ஜுமுஆ பேருரை

தலைப்பு :

”ஒரு தூய்மையான
அரசாங்கத்திற்கான
பிரார்த்தனை“

08 NOVEMBER 2019
(10 RABI'UL AWWAL 1441 AH)

ஹஸ்ரத் முஹையதின் அல் கலீஃபத்துல்லாஹ்

முனீர் அஹ்மது அஸீம் (அலை)

வெளியீடு

அமீர்,

ஜமா அத் தமிழ்நாடு

Phone No :- 917502272774

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

إِنَّا نَحْنُ وَإِلهُكُمْ



لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَّسُولُ اللَّهِ

உலகெங்கிலும் உள்ள தனது சஹாபாக்கள் மற்றும் அனைத்து முஸ்லீம்களுக்கும் தனது ஸலாத்தினை தெரிவித்ததைத் தொடர்ந்து ஹஸ்ரத் கலீபத்துல்லாஹ் (அலை) அவர்கள் தஷஹது, தஅலுது மற்றும் சூரா பாத்திஹா ஓதியப் பிறகு **“ஒரு தூய்மையான அரசாங்கத்திற்கான பிரார்த்தனை”** என்ற தலைப்பில் தனது பேருரையை வழங்கினார்கள்.

நேற்று மொரீஷிய மக்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குரிய ஓர் அரசாங்கத்திற்காக வாக்களித்தனர். மொரீஷியஸ் குடியரசின் மக்களது நலனுக்காகவும், சிறந்த விருப்பத்திற்காகவும் செயல்படும் ஒரு புதிய அரசாங்கத்தை அவன் நமக்கு வழங்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். வகுப்புவாதம் மங்கிப்போய் , திறமையானவர்களை சரியான இடத்தில் நாம் காண்பதற்கும், நமது நாட்டை சரியான வழியில் நிர்வகித்து சரியான திசையில் வழிநடத்திச் செல்வதற்கும், பிரார்த்தனை செய்வோம். எந்த அரசாங்கத்திற்கு மக்களால் வாக்களிக்கப்பட்டுள்ளது என்பதை அல்லாஹ் வே நன்கு அறிவான் . புதிய அரசாங்கம் , ஆதரவு மற்றும் குடும்ப உணர்வின் அடிப்படையில் அல்லா மல், தகுதி , அறிவு மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மக்களை நியமி த்து தனது அமைச்சரவையை உருவாக்கு ம் என்று நம்புவோம்; பிரார்த்தனை செய்வோம்.

இன்று வாக்குகள் எண்ண ப்படுகின்றது; நமது தீவா ன மொரீஷியஸ் மற்றும் பிற தீவுகளை , அடுத்து நிர்வகிக்க ப்போவது மற்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மொரீஷியஸின் பாதுகாப்பு மற்றும் பொறுப்பு எவரது கீழ் இருக்கும் என்பதை மக்ரிப் தொழுகை க்குப் பின்னர் அறிய முடியும் என்று நான் நினைக்கிறேன். யூதாஸ்களையும் அதாவது நயவஞ்சகர்களையும், ஊழல் செய்பவர்களையும், அதே போல் தங்கள து சொந்த மத , சமூகங்களின் உறுப்பினர்களைப் பாதுகாக்க விரும்புபவர்களையும் , மதத்தின் பெயரில் வெறுப்பு மற்றும் வகுப்புவாதத்தைத் தூண்டு பவர்களையும் அல்லாஹ் நீக்கி விடுவானாக! என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம். மரியாதைக்குரிய மற்றும் சரியான அறிவைக் கொண்டு ள்ள, இந்த நாட்டை நிர்வகிக்கவும் , அதை முன்னேற்றத்தின்பால் வழிநடத்திச் செல்லவும் , மொரீஷியஸ் மக்களின் நலனுக்காக ,

தன்னலமற்ற, ஊழலற்ற மற்றும் பாராட்டத்தக்க வழி யில் பொருளாதாரத்தை சரியான வழியில் நிவர்த்தி செய்ய க்கூடிய தூய்மையான, மரியாதைக்குரிய மற்றும் சரியான ஒரு அரசாங்கத்தை அல்லாஹ் ஏற்படுத்துவானாக! . இன்ஷா-அல்லாஹ், ஆமீன் சும்மா ஆமீன், யா ரப்பில் ஆலமீன்.

ISLAM & INTERNATIONAL LAW

இஸ்லாம் மற்றும் சர்வதேச சட்டம்

ஒரு நபரின் மற்றும் நாட்டின் வாழ் வில் சட்டங்கள் மிக வும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். வெளியுறவுக் கொள்கையைக் கையாளும் சட்டம் சர்வதேச சட்டம் என்று அழைக்கப்படுகிறது . சர்வதேச சட்டத்தின் வரலாற்றை நாம் கண்டறிந்தால் , இந்த விஷயத்தில் கடினமான மற்றும் வேகமான விதி முறைகள் எதுவும் இல்லை என்பதை நாம் அறிந்துகொள்கிறோம். ரோமானிய சட்டம் கூட, பிற பண்டைய முறைகளைப் போலவே, முதலில் தனிமனிதக் கொள்கையை ஏற்றுக்கொண்டது , அதாவது அரசின் சட்டம் அதன் குடிமகனுக்கு மட்டுமே பொருந்தும் ; வெளிநாட்டவர் உரிமையாளராக இல்லாமலும், கண்டிப்பாக எந்தவொரு உரிமையும் இல்லாதவராகவும் இருந்தார் , மேலும் அவரது அரசுக்கும் , ரோமுக்கும் இடையிலான சில ஒப்பந்தங்களால் பாதுகாக்கப்படவில் லையென்றால், அவருடைய சொத்துக்கள் அனைத்தும் எந்த ரோமானிய ராலும் எந்த நேரத்திலும் பறிமுதல் செய்யப்படலாம்.

பெரும்பாலும் ரோமானிய சட்டத்திலிருந்து பெறப்பட்ட மேற்கத்திய சட்டமானது, சர்வதேச சட்டத்தைப் பற்றி எந்தவிதமான கருத்தையும் கொண்டிருக்கவில்லை, இஸ்லாம் தான் முதன்முறையாக சர்வதேச சட்டத்தை, ஒரு நாட்டின் வட்டாரத்தின் ஒழுக்கமாக உருவாக்கியது. 'சியார்' அல்லது ஆட்சியாளரின் வழிகாட்டுதல் என்ற பெயரில் தோன்றியது. முஸ்லீம் சிந்தனையாளர்கள் உலகை இவ்வாறுப் பிரித்துள்ளனர்:

1. தார் அல்-இஸ்லாம் (முஸ்லிம் நிலப்பரப்புகள்)
2. தார் அல்-சுல்ஹ் (ஒப்பந்த உறவுகளின் நிலப்பரப்புகள்), மற்றும்
3. தார் அல்-ஹர்ப் (போர் புரியும் நிலப்பரப்புகள்).

முஸ்லிம்கள் ஒரே சகோதரத்துவ த்துவத்தைக் கொண்டவர்கள். முஸ்லிம்களுடனான ஒப்பந்த உறவுகளில் முஸ்லிமல்லாதவர்கள் ஒப்பந்தங்களின் விதிமுறைகளின்படி கையாளப்படுகிறார்கள். இஸ்லாத்துடன் உடன்படிக்கை இல்லாத முஸ்லிமல்லாதவர்கள் இரண்டு அம்சங்களின் கீழ்

கவனத்தில் கொள்ளப்படு கிறார்கள்: முஸ்லிம்களை தீவிரமாக துன்புறுத்துகின்ற மற்றும் அவர்களின் நம்பிக்கையை நடைமுறைப்படுத்த மற்றும் பிரச்சாரம் செய்யும் உரிமையை மறுக்கி ன்ற ஒரு நிலப்பரப்பு (அரசுப்பகுதி,) அது போரில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இஸ்லாத்தின் எதிரியாகும்; ஆனால் அது முஸ்லிம்களுக்கு அவர்களின் மதம் மற்றும் வழிபாட்டின் சுதந்திரத்தை அனுமதித்தால் , அதற்கு எதிராக எந்தப் போரும் இருக்கக்கூடாது, ஏனென்றால் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையே காரணமின்றி யுத்தத்தை நாடக்கூடாது என்பதாகும்.

நிராகரிப்பாளர்கள் நம்மையும் நம்முடைய நம்பிக்கையையும் அழிக்கத் தயாராகாதவரை, நாம் அவர்களு டன் ,uf;fk; kw;Wk; rkj;Jtj;Jld; நடந்து கொள்ள வேண்டும், புனித குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:

“உங்கள் மார்க்கம் தொடர்பாக உங்களுடன் போர் செய்யாதவர்களுடனும்,உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாதவர்களுடனும் நீங்கள் நன்மை செய்து, அவர்களிடம் (கனிவுடனும்), நீதியுடனும் நடந்துகொள்வதை அல்லாஹ் தடைசெய்யவில்லை. நிச்சயமாக, அல்லாஹ் நீதியைக் கையாளுபவர்களை நேசிக்கிறான்.”(அல்-மும்தஹினா 60: 9)

இஸ்லாம் சமாதானத்தின் மற்றும் அமைதியான சகவாழ்வை (கூடி வாழ்வதை) நம்புகி ன்ற ஒரு மார்க்கமாகும்; எனவே சமாதான உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள் மற்றும் கூட்டு ஒப்பந்தங்கள் இஸ்லாத்தில் மதிக்கப்படுகின்றன, அவற்றில் இருந்து எழு கின்ற கடமைகள் உண்மையாக நிறைவேற்றப்படுகின்றன.

"நம்பிக்கையாளர்களே! (உங்கள்) உடன்படிக்கைகளை நிறைவேற்றுங்கள்..." (அல்-மாயிதா 5: 2)

"நிச்சயமாக, (ஒவ்வொரு) உடன்படிக்கையைக் குறித்தும் விசாரணை செய்யப்படும்."(அல்-இஸ்ரா 17: 35)

முஸ்லீம் சர்வதேச சட்டமும் அதன் கட்டளைகளும் உலகளாவிய மனித உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு ள்ளவையாகும். இத்தகைய கட்டளைகள் மதம் மற்றும் இனம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் முழு மனிதகுலத்திற்கும் பொருந்த க் கூடியவை . உலகளாவிய ஒழுங்கு ப் பற்றிய இஸ்லாமியக் கருத்தா னது, முஸ்லீம் அரசின் மற்றும் ஒரு தனிப்பட்ட முஸ்லீம்

நபருக்கு கூட முழு சமூகத்தினரையும் ஒன்றிணைப்பதற்கான கடமை உள்ளது. ஒரு எதிரிக்கு கூட பாதுகாப்பு அளிக்குமாறு இஸ்லாம் ஒரு தனி நபருக்கு அதவாது அவர் அடிமைகளாகயிருந்தாலும் அனுமதியளிக்கிறது அதோடு அவரோடு ஏற்படுத்திக்கொண்ட வாக்குறுதியினை மதிக்க வேண்டியதும் அவர்களது கடமையாகும்.

புனித நபி முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக இவ்வாறு மேற்கோள் காட்டப்பட்டிருக்கின்றது: “முஸ்லிம்கள் ஒன்று பட்டவர்களாவர், அவர்களில் தாழ்மையான ஒருவர் அவருடைய உறுதிமொழியால் அவர்களைக் கட்டுப்படுத்த உரிமை உண்டு.” ஈராக்கில் உள்ள ஒரு நகரத்தில் வசிப்பவர்களுக்கு ஓர் அடிமை பாதுகாப்பு உறுதிமொழி அளித்ததாக அபூ உபைய்தா (ர லி) ஒரு முறை கலீபா உமர் (ர லி) அவர்களுக்கு கடிதம் எழுதி, இந்த விஷயத்தில் அவர்களது கருத்தைக் கேட்டார்கள். அதற்கு ஹஸ்ரத் உமர் (ர லி) அவர்கள் இவ்வாறு பதில் கூறினார்கள்: “வாக்குறுதிகளை நிறைவேற்ற இறைவன் கட்டளையிட்டிருக்கின்றான், நீங்கள் அவற்றை நிறைவேற்றவில்லை என்றால் நீங்கள் உண்மையான நம்பிக்கைக் கொண்டவர்கள் அல்ல. ஆகவே , அவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி அவர்களை விட்டுவிடுங்கள்.”

சட்ட வல்லுநர்கள் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்காக மேற்கொள்ளும் காரியங்கள் முக்கியத்துவமானது, அவை மிக சிறந்த அளவில் அமைந்துள்ளது. முஸ்லீம் அரசுக்கும் வெளிநாட்டினருக்கும் இடையில் ஒரு போர் வெடித்தாலும் கூட , அத்தகைய உறுதிமொழியின் பேரில் ஒரு வெளிநாட்டவரின் பாதுகாப்பு பாதிக்கப்படாது. வேற்று நாட்டுப் பிரதிநிதியை பொறுத்தவரையில் அவருக்கு முழு மதசக்தந்திரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் எவ்விதமான அத்துமீறல்கள் ஏற்பட்டாலும் அவர் பல தரப்பட்ட காவல் மற்றும் பாதுகாப்புடன் தன் நாட்டுக்குத் திரும்புகிறார்.

இஸ்லாம் அதன் பிராந்தியத்தில் , ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய தன்னாட்சி அதிகார வரம்புகளுடன், பலவகைப்பட்ட சட்டங்களைப் சகித்துக்கொள்கிறது. எனவே ஓர் அந்நியன் , அவனது சொந்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அதிகார வரம்பினைச் சார்ந்தவன் ஆவான். மேலும், இஸ்லாத்தில் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ள பழக்கவழக்கங்களை கடைபிடிப்பதற்கும் அவர் அனுமதிக்கப்படுகிறார். உதாரணமாக, ஒரு முஸ்லீமுக்கு மது அருந்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒரு முஸ்லீம் அல்லாதவர் அதன் நுகர்வு மட்டுமல்ல , அதன் உற்பத்தி மற்றும்

விற்பனையின் சுதந்திரத்தையும் பெறுகிறார். அமைதியான சகவாழ்வின்(கூடி வாழும்) கொள்கையின் அடிப்படையில் உலக ஒழுங்கை நிறுவ முற்படு கின்ற அத்தகையது தான் இஸ்லாத்தின் சகிப்புத்தன்மை ஆகும்.

மதச் சட்டத்தை நாட்டின் சட்டமாக ஏற்றுக்கொள்ள முடியுமா என்று நாம் அனைவரும் சிந்தித்துப் பார்ப்போம். இஸ்லாத்தைத் தவிர வேறு எந்த மதத்தின் சட்டமும் முழுமையானதா கவும் உலகளாவியதாகவும் இல்லை. எந்தவொரு மதத்தின் சட்டமும் இஸ்லாத்தைப் போ ன்று சட்டத்தை மதிக்கக் கூடியதாகவும் மரியாதைக்குரியதாகவும் இல்லை, ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இன்றைய முஸ்லிம்கள் அதிலிருந்து கேலிக்கூத்தாக்கி , அதை ஒரு தொலைநோக்கு யோசனையாக மாற்றியுள்ளனர் . இஸ்லாமிய சட்டங்கள் ஒருவர து நாட்டை ஒழுங்குபடுத்துவது என்பது சாத்தியமற்ற சாதனை அல்ல, ஆனால் அது எந்த வற்புறுத்தலும் இல்லாமல் படிப்படியாக நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும். உலகம் இஸ்லாத்தை நோக்கி அணிவகுக்கும் போது , நிலப் பரப்புக்களும் இஸ்லாத்தால் ஆளப்படும் , அவ்வாறு இல்லையெனில், அவர்கள் உங்களை தீமை மற்றும் ஊழலி ன் பக்கம் கட்டளையிடா தவரை அனைத்து மக்களும் அதாவது முஸ்லிம்களும், முஸ்லிமல்லாதவர்களும் ஒன்றாக தங்கள் தாய்நாட்டின் சட்டங்களை மதிக்க வேண்டும். நாம் வாழும் இக்காலங்களில், இறைவனின் பெயரை நாம் எடுத்துக் கொண்டாலும் கூட, இஸ்லாம் என்ற வகையில் இஸ்லாக்கின் சட்டங்களின்படி மக்கள் செயல்படுவது என்பது உடனடியாக சாத்தியமில்லை ஏனெனில் இஸ்லாத்தின் உண்மையான வழியானது எந்தவொரு வடிவத்திலும் வற்புறுத்தி மக்களை ஏற்றுக்கொள்ள வைப்பதை தடைசெய்கின்றது.

துரதிர்ஷ்டவசமாக இன்று , முஸ்லிம்கள் இஸ்லாத்திலிருந்து வெகுதூரம் சென்றுவிட்டனர். அவர்கள் நயவஞ்சகர்களாகிவிட்டார்கள். ஒட்டுமொத்த மனித சமுதாயமும் கூட சர்வவல்லமையுள்ள இறைவனை நோக்கியும், பூமியில் உண்மையையும் நீதியையும் நிலைநாட்டு வதில் நயவஞ்சகர்கள் ஆகிவிட்டனர். அரசியலிலும், சமூகத்திலும் எல்லா இடங்களிலும் நயவஞ்சகத்தனம் இருக்கிறது. நயவஞ்சகத்தனம் போலித்தனம் நேர்மையை வளர அனுமதி ப்பதில்லை. அது இறைவனி ன் வார்த்தையை வேருன்ற அனுமதிப்பதில்லை. இது மிகப் பெரிய சிக்கலாகும்.

அல்லாஹ் இந்த சகாப்தத்தில் இஸ்லாத்தின் விழிப்புணர்வை அனைத்து இதயங்களிலும் ஏற்படுத்த தனது வழிகாட்டுதலின் கீழ் கடுமையாக உழைப்பதற்கு நமக்கு உதவு வானாக!, அதனால், சமூகமா னது ஊழல் அற்ற,

(ஈமான்)நம்பிக்கை விஷயங்களில் எந்தவொரு வடிவத்தையும் வற் புறுத்தாமல் இருக்கின்ற இஸ்லாமிய காற்றின் புத்துணர்வை சுவாசிக்கும். ஆமீன்.!

நம்புகின்றவர்கள் அல்லாஹ்வின் இணக்கத்தின் மூலம் தவிர்க்க முடியாமல் நம் பிக்கைக் கொள்கின்றனர். ஆனால் அல்லாஹ்வின் பின்வாங்குவோர், அவர்களுடைய நம்பிக்கை விஷயங்களில் அல்லாஹ் வே நீதிபதியாகவும் சாட்சியா ளனாகவும் இருக்கின்றான்.

“உம்முடைய இறைவனிடமிருந்து உ மக்கு இறக்கப்பட்ட இது முற்றிலும் உண்மையானது.எனினும்,மனிதர்களில் பெரும்பாலார் நம் பிக்கை கொள்வதில்லை. (அர்-ரஅத் 13: 2)”

Translated by:

**S.H Faisal
&
Azim Ahmad**

Editing & Publishing are done by

AMIR

JAMAAT - UL-SAHIH-AL-ISLAM

TAMIL NADU

Ph No: 917502272774